




அருந்துங்கள்!

டிவைன்  
நோன்®

ஆரோக்கியமாக வாழுங்கள்!





Noni Mania  
Prof. P. I. Peter  
Founder



பேரா. பீட்டர் அவர்களின்  
ஒரிஜினல்

டிவைன்  
நோன்<sup>®</sup>



உலகிலேயே ஒரிஜினலான  
நோனிப் பழச்சாறு பானம்.



## நோனி

உயிருள்ள செல்களுக்கான  
ஒரு சக்தி வாய்ந்த உணவு.

நோனி 200க்கும் மேற்பட்ட  
நுண்ணூட்டச் சத்துக்களை  
உள்ளடக்கியது.



**நோனி**

**நோய் எதிர்ப்புச் சக்தியை  
வலுப்படுத்துகிறது.**

**நோனி**

**உடலில் உள்ள  
நச்சுக்களை நீக்குகிறது.**





## நோனி

உயிரணுக்களைத்  
தூய்மையாக்குகிறது,  
வளர்த்தெடுக்கிறது.



## நோனி

ஜீரணசக்தியை  
அதிகரிக்கிறது.





**நோனி**

**சாக்கரை வியாதியை  
முறைப்படுத்துகிறது**



**நோனி**

**உடலில் ஏற்படும்  
வலிகளை  
நிர்வகிக்கிறது.**





**நோனி**  
மலச்சிக்கலைப்  
போக்குகிறது.

**நோனி**  
நொபக சக்தியை  
அதிகரிக்கிறது.





**நோனி**

நினைவாற்றலையும்  
ஒருமுகத்தன்மையையும்  
மேம்படுத்துகிறது



**நோனி**

மனஅழுத்தத்தைப் போக்கி  
மனஅமைதியைப்  
பெருக்குகிறது.







**நோனி**  
பெண்களின்  
ஒரு சினேகிதி.



**நோனி**  
சருமத்தைப்  
பொலிவு பெற வைக்கிறது,  
முடி, நக வளர்ச்சியை  
அதிகரிக்கிறது.





**நோனி**  
சுயகுணமாக்கும்  
ஆற்றலை அதிகரிக்கிறது.

**நோனி**  
உடலுக்குப் புத்துணர்ச்சி  
ஊட்டுகிறது.





**நோனி**

உடல் இயக்கம் சீராக  
இருப்பதற்கு உதவுகிறது.



**நோனி**

ஒரு சக்திவாய்ந்த  
எதிர்ஆக்ஸிகரணி





**நோனி**  
உடம்புக்குச்  
சக்தி ஊட்டுகிறது.

**நோனி**  
அழற்சியைக்  
குறைக்கிறது





**நோனி**  
இரத்தத்தைச்  
சுத்தப்படுத்துகிறது

**நோனி**  
ஆரோக்கியத்தை  
மேம்படுத்துகிறது





**நோனி**

உயிரணுக்களுக்குப்  
புத்துயிரூட்டி, இயக்கத்தைச்  
சீரமைக்கிறது



**நோனி**

மூட்டு இயக்கங்கள்  
சீராவதற்கு உதவுகிறது  
உதவுகிறது.





**நோனி**  
இயல்பான இரத்த  
அழுத்தத்தை அளிக்கிறது

**நோனி**  
கொலஸ்ட்ரால்  
அளவுகளைக் கட்டுக்குள்  
வைக்கிறது





**நோனி**

ஆரோக்கியமான  
உடலுறவு இயக்கத்தை  
மேம்படுத்துகிறது

**நோனி**

ஆரோக்கியமான  
நுரையீரல் செயல்பாட்டைப்  
பெற உதவுகிறது.





இன்றைய காலகட்டத்தில் தினமும்  
நாம் சுவாசிக்கும் காற்று,  
நாம் உட்கொள்ளும் உணவு, மருந்து வகைகள்  
ஆகியவற்றால் நமது நோய்  
எதிர்ப்புத்தன்மை  
பாதிப்பிற்குள்ளாகிறது.



ஆனால்,  
**நோனி** இதுபோன்ற  
நச்சுக்களின் விளைவுகளை  
நீக்கிப் புத்துணர்வளிக்கும்  
செல்களுக்கான ஒரே செல்உணவு



மொரிண்டா சிட்ரிஃபோலயா எல்.  
என்ற **நோனி** பழத்தில்  
அமினோ அமிலங்கள்,  
நொதிமங்கள்,  
பெப்டைடுகள் போன்வற்றைச்  
சமச்சீர் அளவில்  
நோனியில் உள்ளது



**நோனியில்**  
**பொட்டாசியம், கால்சியம்,**  
**துத்தநாகம், இரும்புச்சத்து,**  
**வைட்டமின்கள் ஆகியவையும்**  
**தேவையான அளவில்**  
**உள்ளன**





**நோனி**

வெட்டுக்காயம், தீக்காயம்,  
புண், பூச்சிக்கடிக்கு  
ஏற்றது.



**நோனி**

உடல் எடையைச்  
சீராக்குகிறது.





**நோனி** கொடிய  
இரசாயனங்கள் அற்ற  
ஓர் இயற்கை உணவு.

**நோனி**  
அனைவருக்கும்  
ஏற்றது.



**நோனி** பழச்சாறு  
சிறந்த முறையில்  
சுத்தம், சுகாதாரம், தூய்மை  
ஆகியவற்றை முன்னிறுத்தி  
உயர்ந்த தரத்துடன் தயாரிக்கப்படுகிறது.

**டிவைன் நோனி**  
ISO 22000 - 2005  
சான்றிதழ் பெற்ற  
நிறுவனத்தின் தயாரிப்பு.



**நோனியை**

**உட்கொள்ளலாம்,  
வெளிப்புறத்திலும்  
பயன்படுத்தலாம்.**







# நோனி



- \* நோயெதிர்ப்பு மண்டலம்
  - \* இரத்தஓட்ட மண்டலம்
  - \* செரிமான மண்டலம்
    - \* சுவாச மண்டலம்
    - \* நரம்பு மண்டலம்
  - \* வளர்சிதைமாற்ற மண்டலம்
- ஆகியவற்றுக்குத்  
துணைபுரிகிறது



# நோனி

ஆரோக்கியமானவர்களுக்கும்  
ஆரோக்கியமற்றவர்களுக்கும்  
முழு நிறைவான  
ஒரு பானம்





# நோனி

உலகெங்கும் கீழ்க்காணும் உடல்உபாதைகளால் பாதிக்கப்பட்டோர் தங்கள் உடல் உயிரணுக்களைப் பலப்படுத்திக்கொள்ள டிவைன் நோனியை நுண்ணூட்டச்சத்துப் பானமாகப் பயன்படுத்துகின்றனர் :

- நீரிழிவு
- இரத்தஅழுத்தம்
- மூட்டுவலி
- இருதய நோய்கள்
- புற்றுநோய்
- மலச்சிக்கல்
- செரிமானமின்மை
- சிறுநீரகக் கோளாறுகள்
- மாதவிடாய்ப் பிரச்சனைகள்
- உடல்பருமான்
- பக்கவாதம்
- சருமப் பிரச்சினை
- தலைவலி
- பல்வலி
- காசநோய்
- சளி & இருமல்
- குடல்புண்கள்
- முடிஉதிர்தல்

# நோனியை

208 உடல் உபாதைகளுக்கு  
நோனி ஓர் ஊட்டச்சத்து  
உணவுவாக செயல்படுகிறது



**டிவைன் நோனி**

**ஒரு மருந்து அல்ல,  
எந்த மருந்துக்கும்  
மாற்றும் அல்ல.**

**உணவுக் கட்டுப்பாடு  
இல்லை.**

**பக்கவிளைவுகள்,  
பின்விளைவுகள் இல்லை.**





# டிவைன் நோனி

நீங்கள் உங்களையும்,  
உங்கள் குடும்பத்தினரையும்  
நேசித்தால் அதை  
டிவைன் நோனி மூலம்  
வெளிப்படுத்துங்கள்



ஆரோக்கியமாகவும்,  
ஆனந்தமாகவும்  
வாழ்வதைத் தேர்ந்தெடுங்கள்

இன்றே டிவைன் நோனியை  
அருந்தத் தொடங்குங்கள்!





# டிவைன் நோனியை எப்படிப் அருந்துவது?

1. உபயோகிக்கும் முன்பு பாட்டிலை நன்கு குலுக்கவும்.
2. டிவைன் நோனியை 10 மடங்கு நீருடன் சேர்க்கவும்.
3. டிவைன் நோனியை எப்போதும் வெறும் வயிற்றில் அருந்துங்கள், குறைந்தபட்சம் உணவு உண்ணும் நேரத்துக்கு 30 நிமிடங்கள் முன்பாக.
4. நாள் முழுவதும் அதிகப்படியான சுத்தமான நீரை அருந்துங்கள்

**நாள் 1 முதல் 3 வரை :**

காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக ஒரு தேக்கரண்டி (5மி.லி) எடுத்துக்கொள்ளவும்  
இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக ஒரு தேக்கரண்டி (5மி.லி) எடுத்துக்கொள்ளவும்  
குழந்தைகள் : காலை மற்றும் இரவில் பாதி அளவு கொடுக்கவும்





### நாள் 4 முதல் 6 வரை :

காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக  
இரண்டு தேக்கரண்டி (10மி.லி) எடுத்துக்கொள்ளவும்  
இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக  
இரண்டு தேக்கரண்டி (10மி.லி) எடுத்துக் கொள்ளவும்  
குழந்தைகள் : காலை மற்றும் இரவில்  
பாதி அளவு கொடுக்கவும்

### 1 முதல் 6 மாதம் வரை (7 ஆம் நாள் முதல்) :

காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக  
மூன்று தேக்கரண்டி (15மி.லி) எடுத்துக்கொள்ளவும்  
இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக  
மூன்று தேக்கரண்டி (15மி.லி) எடுத்துக்கொள்ளவும்  
குழந்தைகள் : காலை மற்றும் இரவில்  
பாதி அளவு கொடுக்கவும்



உங்கள் உடல் உபாதைகளை பொறுத்து  
அளவை அதிகரிக்க வேண்டும்.  
நாள் முழுவதும் அதிகப்படியான நீரை  
அருந்துவதன் மூலம் உங்கள் உடலில்  
இருந்து நச்சுத்தன்மையை நீக்க முடியும்.

நச்சுத்தன்மையை நீக்கும் அடையாளங்கள்  
(வயிற்றுப்போக்கு, தோல்அரிப்பு) உங்களுக்கு  
இருக்குமானால், உங்களுடைய உணர்வைப்  
பொறுத்து நிறைய தண்ணீர் அருந்துங்கள்.  
அத்துடன் ஒன்று அல்லது இரண்டு  
முறை எடுத்துக்கொள்வதைத் தவிருங்கள்.

நோனியின் பலன்களை  
அனுபவித்து, அதை  
உங்கள்

நெருக்கமானவர்களுடன்  
பகிர்ந்துகொள்ளுங்கள்!



# நன்றி

